

#### **NLC India Limited**

('Navratna' - Government of India Enterprise)
Registered Office: No.135, EVR Periyar High Road, Kilpauk, Chennai-600 010.
Corporate Office: Block-1, Neyveli-607 801, Cuddalore District, Tamil Nadu.
CIN: L93090TN1956GOI003507, Website: www.nlcindia.in
email: investors@nlcindia.in Phone: 044-28360037, Fax: 044-28360057



#### Lr.No.Secy/Press Release/2022

08.09.2022

To

The National Stock Exchange of India Ltd

Plot No.C/1,G Block Bandra-Kurla Complex

Bandra(E), Mumbai-400 051.

Scrip Code: NLCINDIA

То

The BSE Ltd

Phiroze JeeJeebhoy Towers

**Dalal Street** 

Mumbai-400 001.

Scrip Code : **513683** 

Dear Sir(s),

We furnish herewith a copy of the Newspaper publication dt. 07.09.2022 published in Business Standard and Dinamani for your reference and record.

This is for your information and record.

Thanking you,

Yours faithfully, for NLC India Limited

Viswanath Digitally signed by Viswanath K

Date: 2022.09.08
15:33:09 +05'30'

**Company Secretary** 

## **EXIDE**

(CIN: L31402WB1947PLC014919) Regd. Office: Exide House, 59E, Chowringhee Road, Kolkata - 700 020 Ph No. 033-2302 3400/2283 2118; Fax No. 033-2283 2637 E-mail: exideindustrieslimited@exide.co.in
Website: www.exideindustries.com

#### **NOTICE TO SHAREHOLDERS** (Sub: For transfer of Equity shares of the Company to Investor Education and Protection Fund)

Notice is hereby given pursuant to Section 124 of the Companies Act, 2013 ('Act'), the Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016 read with the relevant circulars and amendments thereto ('IEPF Rules'), the interim dividend declared for FY 2015-16 which remained unclaimed for a period of seven years will be credited to Investor Education and Protection Fund (IEPF) within 30 days from the due date. The corresponding shares on which dividends were unclaimed for seven consecutive years will also be transferred as per the procedure set out in the IEPF Rules.

The Company has already sent separate notices to the concerned shareholders whose shares are liable to be transferred to IEPF Authority in accordance with the IEPF Rules requesting them to encash the unclaimed dividend on or before 15th November 2022. The details of such shareholders including their Folio number/DP & Client Id and number of shares due for transfer are also available under the Investors Section of the Company's website https://www.exideindustries.com/investors/unclaimeddividends.aspx

- In this connection, please note the following:
- a) In case you hold shares in physical form: Duplicate share certificate(s) will be issued and transferred to IEPF. The original share certificate(s) registered in your name(s) and held by you, will stand automatically cancelled.
- b) In case you hold shares in electronic form: Your demat account will be debited for the shares liable for transfer to the

In the event valid claim is not received from you on or before 15th November 2022, the Company will proceed to transfer the Equity shares to IEPF without any further notice. Please note that the concerned shareholder can claim both the unclaimed dividend and shares from IEPF Authority by making an online application in prescribed e-Form IEPF-5 available at http://www.iepf.gov.in/ IEPF/corporates.html and sending the physical copy of the same duly signed (as per specimen signature recorded with the Company) along with the required documents enumerated in e-form IEPF 5 to the Nodal Officer of the Company, as prescribed under IEPF Rules. Please note that no claim shall lie against the Company in respect of shares/unclaimed dividend transferred to IEPF pursuant to the IEPF rules.

For any clarification/information on this matter, the concerned shareholders may contact the Company's Registrar & Share Transfer Agent, C B Management Services (P) Ltd., P-22, Bondel Road, Kolkata - 700 019 (Phone no. (033) 2280 6692/4011 6700; Fax - (033) 4011 6739; E-Mail id- rta@cbmsl.com).

For Exide Industries Limited

Jitendra Kumar Company Secretary and Place : Kolkata President (Legal & Corporate Affairs) : 7th September 2022 ACS No. 11159



the line pipe people CIN: L99999MH1988PLC047408

Registered Office: Man House, 101, S.V. Road, Opp. Pawan Hans, Vile Parle (West), Mumbai- 400 056 | Website: www.mangroup.com; Email: investor.relations@maninds.org
Tel. No.: 022 6647 7500, Fax No.: 022 6647 7600

## NOTICE OF 34° ANNUAL GENERAL MEETING, REMOTE E-VOTING AND BOOK CLOSURE

Notice is hereby given that the 34th Annual General Meeting (AGM) of the Company will be held on Thursday, 29th Day of September, 2022 at 3:00 P.M. (IST) through Video Conferencing (VC)/Other Audio Visual Means (OAVM) to transact the ordinary and specia business as set out in the Notice of AGM.

The Ministry of Corporate Affairs (MCA) vide General Circular no. 2/2022 dated May 5 2022 read with General Circular no. 02/2021 dated January 13, 2021, General Circular no 20/2020 dated May 5, 2020, General Circular no. 14/2020 dated April 8, 2020 and Genera Circular no. 17/2020 dated April 13, 2020 (collectively, MCA Circulars'), Securities and Exchange Board of India ('SEBI') vide its Circular No. SEBI/HO/CFD/CMD2/CIR/P/2022/62 dated May 13, 2022 read with SEBI/HO/CFD/CMD2/CIR/P/2021/11 dated January 15 2021, Circular no. SEBI/HO/CFD/CMD1/CIR/P/2020/79 dated May 12, 2020 (collectively 'SEBI Circulars') read with the relevant provisions of the Companies Act, 2013 ('Act') and SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ('Listing Regulations'), have allowed companies to conduct the Annual General Meeting ('AGM" through Video Conferencing ('VC') or Other Audio-Visual Means ('OAVM') without the physical presence of the Members at a common venue. In compliance with the Circulars the 34th AGM of the Company is being held through VC/OAVM.

Further, electronic copies of the Annual Report for the Financial Year 2021-22 of the Company which comprises of Notice for calling 34th AGM, Directors' Report, Audited Standalone Financial Statements, Audited Consolidated Financial Statements, Auditor's Report thereon for the financial year ended 31st March, 2022 have been sent on Tuesday September 6, 2022 to all the members whose e-mail ids are registered with the Registra and Share Transfer Agent/Depository Participant(s)/Depositories. The Notice of the AGM Annual Report and Public Notice are also available on the Company's website .e.www.mangroup.com, website of the e-voting Agency i.e. https://instavote.linkintime.co.in and the websites of BSE Limited at www.bseindia.com and National Stock Exchange of India Limited at www.nseindia.com.

Members can attend and participate in the Annual General Meeting through VC/OAVM facility or view the webcast of the same provided by LIIPL at https://instameet.linkintime.co.in The instructions for joining the Annual General Meeting are provided in the Notice of the Annual General Meeting. Members attending the meeting through VC/OAVM shall be counted for the numoses of reckoning the quorum under section 103 of the Companies Act, 2013

Members holding shares either in physical form or dematerialised form as on September 22, 2022(cut-off date), may cast their vote electronically on the business as set forth in the Notice of AGM through remote electronic voting system (remote e-voting) provided by Linkintime India Private Limited ("LIIPL") from a place other than the venue of AGM ('remote e-voting'). Additionally, the Company is providing the facility of voting through e voting system during the Annual General Meeting ("e-voting"). Detailed procedure for remote e-voting/e-voting is provided in the Notice of the AGM. For further details in connection with e-voting, members may also visit the website instavote.linkintime.co.in. The members are requested to note that:

- The remote e-voting shall commence on Sunday, September 25, 2022. (9:00 a.m. IST) The remote e-voting shall end on Wednesday, September 28, 2022 (5:00 p.m. IST) and
- remote e-voting shall not be allowed thereafter
- The cut-off date for determining the eligibility to vote through remote e-voting of e-voting during AGM will be Thursday, September 22, 2022;
- Any person who acquires the shares of the Company and becomes a member after the Notice of AGM has been sent electronically and holds shares as on the cut-off date i.e. September 22, 2022, may refer the notice of AGM posted on the website of the Company www.mangroup.com or the Frequently Asked Questions ('FAQs') and InstaVote e-Voting manual available at https://instavote.linkintime.co.in, under Help section or send an email to enotices@linkintime.co.in or contact on Tel. 022 - 4918 6000 for detailed procedure with regard to remote e-voting/e-voting during AGM.
- Members attending the AGM through VC/OAVM facility and have not cast their vote by remote e-voting and are otherwise not barred from doing so shall be eligible to cast their vote during the AGM by e-voting. The members who have cast their vote by remote e-voting prior to the AGM may also participate in the AGM but shall not be entitled to cast their vote again in the meeting.
- Only those persons whose names are recorded in the register of members or in the register of beneficial owners maintained by the depositories as on the cut-off date i.e. September 22, 2022, shall be entitled to avail the facility of remote e-voting or voting through e-votingduring the AGM.
- Subject to receipt of the requisite number of votes, the resolutions shall be deemed to
- be passed on the date of the Annual General Meeting i.e. Thursday, September 29, 2022. The Board of Directors of the Company has appointed 'J. Suthar & Associates' as Scrutinizer to scrutinize the voting process in a fair and transparent manner. Members are requested to carefully read the instructions printed in the AGM notice for remote e voting/e-voting during AGM.
- In case shareholders/ members have any queries regarding e-voting, they may refe the Frequently Asked Questions ('FAQs') and InstaVote e-Voting manual available at https://instavote.linkintime.co.in, under Help section or send an email to enotices@linkintime.co.in or contact on Tel. 022 - 4918 6000. In case shareholders/ members have any queries regarding login or e-voting during AGM, they may send an e-mail to instarneet@linkintime.co.in or contact on Tel. 022 - 49186175.

Notice is also hereby given under Section 91 of the Act, 2013 read with Rule 10 of the Companies (Management and Administration) Rules, 2014 and as per Regulation 42 of SEBI (Listing Obligations & Disclosure Requirements) Regulations, 2015, the Register of Members and Share Transfer Books, of the Company will remain closed from 23.09.2022 to 29.09.2022 (both days inclusive) for the purpose of AGM.



For Man Industries (India) Limited Date: 06.09.2022 Jatin Shah Place: Mumbai Company Secretary



AGARWAL INDUSTRIAL CORPORATION LIMITED

CIN: L99999MH1995PLC084618 Registered Office: Eastern Court, Unit No. 201-202, Plot No. 12, V.N. Puray Marg, S.T. Road, Chembur, Mumbai - 400071 Phone Nos: +91-22-25291149/50. Fax: +91-22-25291147. Website: www.aicltd.in; E-mail: contact@aicltd.in

#### NOTICE OF ANNUAL GENERAL MEETING

NOTICE IS HEREBY GIVEN THAT the 28th Annual General Meeting ("AGM") of the Agarwal Industrial Corporation Limited ("Company") for the Financial Year 2021 -2022 to be held through Video Conferencing on Friday, September 30, 2022 at 11.00 A.M. in accordance with the applicable provisions of the Companies Act, 2013 read with MCA General Circular No. 02/2022 dated 5th May, 2022, to transac the business, as set out in the Notice of AGM. The said Notice along with Annual Report inter-alia containing Board's Report, Auditors Report and Audited Financial Statements (Standalone & Consolidated) have been sent via E-mail (Electronic Mode) as per the MCA Circular dated 02/2022 dated 5th May, 2022, to all members at their registered addresses/email ids on **September 07, 2022** and the same is also made available on the website of the Company at <a href="www.aicitd.com">www.aicitd.com</a> and on the website of Central Depository Services (India) Limited (CDSL) at www.cdslindia.com. In compliance with Section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014 as amended and Regulation 44 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, Members are provided with the facility to cast their votes on all resolutions set forth in the Notice of the AGM using electronic voting system from a place other than the venue of the AGM ('remote e-voting'), provided by CDSL and the ess may be transacted through such voting. The Board has appointed Mr.P.M.Vala, Practicing Company Secretary (FCS- 5193, CP-

4237), as scrutinizer for conducting remote e-voting in a fair and transparent manner.			
Day, Date and Time of Commencement of remote e-voting	Tuesday, September 27, 2022 (09:00 a.m. IST)		
Day, Date and Time of end of remote e-voting	Thursday September 29, 2022 (05:00 p.m. IST)		
e-voting at the AGM	From commencement of the AGM till conclusion of AGM		
Cut-off Date (date on which shares held by the Members shall be reck- oned for the purpose of determining their voting rights)	Friday, September 23, 2022		

Any person who acquires shares of the Company and becomes a Member of the Company after dispatch of the notice and holding shares as of the cut-off date i.e. **September 23, 2022** may obtain the Log in ID and Password and follow the instructions for remote e-voting mentioned in AGM Notice for remote e-voting or by sending a request at <a href="helpdesk.evoting@cdslindia.com">helpdesk.evoting@cdslindia.com</a>.or <a href="helpdesk.evoting@cdslindia.com">info@unisec.in</a> T he remote e-voting shall be disabled and shall not be allowed for remote e-voting after Thursday, September 29, 2022 (05:00 p.m. IST) Once the vote on a resolution is cast by the member, the member cannot modify it subsequently

The procedure of remote e-voting is available in the notice of the AGM. If you have any queries or issues regarding attending AGM & e-Voting from the CDSL e-Voting System, you can write an email to helpdesk.evoting@cdslindia.com or contact at toll free no. 022 23058738 and 022-23058542/43.

All grievances connected with the facility for voting by electronic means may be addressed to Mr. Rakesh Dalvi, Sr. Manager, (CDSL, Central Depository Services (India) Limited, A Wing, 25th Floor, Marathon Futurex, Mafatlal Mill Compounds, N M Joshi Marg, Lower Parel (East), Mumbai - 400013 or send an email to helpdesk.evoting@ cdslindia.com or call toll free no. 022-23058542/43.

Pursuant to Section 91 of the Companies Act, 2013, the Register of Members and the Share Transfer Books of the Company will remain closed from September 24, 2022 to September 30, 2022 (both days inclusive) for the purpose of AGM/ Dividend declaration, if any. The results of voting declared along with the report of the Scrutinizer shall be placed on the website of the Company, www.aicltd.cor and on the website of CDSL; www.evotingindia.com immediately after the declaration of result by the Chairman or a person authorized by him in writing. The results shall also be immediately forwarded to the stock exchanges where the shares of the Company are listed.

By Order of the Board of Director

Date: 07/09/2022 Dipali Pitale **Company Secretar** 



**BAJAJ HEALTHCARE LIMITED** 

CIN:L99999MH1993PLC072892
Reg Off.: 602-606, Bhoomi Velocity Infotech Park, Plot No.B-39, B-39A, B-39A/1, Road No.23, Wagle Industrial Estate, Thane (West) 400 604.

E-mail Id: <a href="mailto:lnvestors@bajajhealth.com">lnvestors@bajajhealth.com</a> Contact No. 022-6617 7400/401

#### NOTICE

NOTICE IS HEREBY GIVEN that the 29th Annual General Meeting ("AGM") of the Members of the Company will be held on Friday, 30<sup>th</sup> September, 2022 at 1.00 p.m. (IST) through Video Conferencing ("VC") or other Audio Visual Means ("OAVM") to transact the business as set out in the Notice of the AGM of the Company.

Notice of the 29th AGM along with the Annual Report for FY 21-22 has sent to the Members on September 7, 2022 through electronic mode to the members who have registered their email addresses with the Company/Depository Participant(s) ("DP") in accordance with the circular issued by MCA and SEBI Circulars. The Annual Report for FY 21-22 and Notice of the  $29^{ ext{th}}$  AGM is available on Company's website at www.bajajhealth.com and also on website of BSE Limited and National Stocl Exchange of India Limited

For the purpose of determining eligibility of member's entitlement of Final dividend for the year ended March 31, 2022, if approved at the ensuing AGM of the Company, shall be payable to those shareholders whose names will appear on the Register of Members furnished by the RTA/ DP as at the closure of the business hours on Friday, September 23, 2022.

Members who have not updated their bank account details for receiving the dividends directly in their bank accounts and who have not yet registered their email addresses are requested to get their details registered/updated with Link Intime India Pvt. Ltd, Registrar and Transfer Agent of the Company, on a temporary basis at https://web.linkintime.co.in/EmailReg Email\_Register.html.

Pursuant to Section 108 of the Act read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014 and Regulation 44 of SEBI (Listing Obligations and Disclosure Requirements), Regulations, 2015, the Company is providing the e-voting facility to all its Members to cast their vote on all the resolutions set forth in the Notice of the AGM and the said Members may transact such business contained in the said Notice through voting by electronic means by electronic voting system provided by Central Depository Services Limited ("CDSL").

- All the members are informed that: 1) The e-voting period will commence on Tuesday, 27th September, 2022 at 10.00 a.m. (IST) and will end on Thursday 29th September, 2022 at 5.00 p.m. (IST). Thereafter, the e-voting module will be disabled.
- The cut-off date for determining the eligibility to vote by remote e-voting and e-voting at AGM shall be Friday 23rd September, 2022. Once a vote is cast by the member, he/she shall not be allowed to change it subsequently
- Members can only opt for one mode of voting i. e. either through remote e-voting or e-voting during the AGM If Member casts votes by more than one mode, then e-voting done through remote e-voting shall prevail and e-voting done during the AGM shall be treated as invalid. However, Members who have already cast their votes by remote voting prior to the AGM, may attend the AGM but shall not be entitled to vote.
- Detailed procedure and instructions for remote e-voting and e-voting at AGM are mentioned in the Notice of AGM. Any person who becomes Members of the Company after dispatch of the Notice and holding shares as of the Cut-off
- date, can follow the instructions as provided in Notice of AGM for obtaining user ID and password for e-voting. In case you have any queries or issues regarding e-voting, you may refer the Frequently Asked Questions ("FAQs") anc e-voting manual available at www.evotingindia.com, under help section or write an email to helpdesk.evoting@cdslindia com or contact at 022,230,58738 and 022,230,58542/43.

NOTICE IS FURTHER GIVEN THAT, pursuant to Section 91 of the Companies Act, 2013 that the Register of Member and Share Transfer Book of the Company will remain closed from Saturday, 24th September, 2022 to Friday 30th September, 2022 (both days inclusive) on account of 29th Annual General Meeting.

For Bajaj Healthcare Limited

Date: September 8, 2022

Aakash Keshar **Company Secretary** 



### **VARROC ENGINEERING LIMITED**

CIN: L28920MH1988PLC047335 Regd. Office: Plot No. L - 4, MIDC Industrial Area, Waluj, Aurangabad – 431 136, Maharashtra Tel No:0240 6653700: Fax No:0240 2564540

Web: www.varroc.com; Email Id: investors@varroc.com

### NOTICE FOR 34th ANNUAL GENERAL MEETING AND E-VOTING INFORMATION

given that the 34th Annual General Meeting ("AGM") of the members of the Company will be held on Thursday, eptember 29, 2022 at 11:00 a.m. (IST) through Video Conference ("VC")/Other Audio Visual Means ("OAVM") without physical presence of the members at a common venue, in compliance with the applicable provisions of the Companies Act, 2013 ("Act") and the Rules made thereunder and the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 read with all the applicable circulars on the subject matter issued by the Ministry of Corporate Affairs ("MCA") and the Securities and Exchange Board of India ("SEBI"), to transact the business as set out in the Notice convening the AGM. Members will be able to attend and participate in the AGM by VC/OAVM only. Members attending the AGM through VC/OAVM will be counted for the purpose of reckoning the quorum unde

n compliance with the aforesaid circulars issued by the MCA and SEBI, the Company has sent AGM Notice and Annual Report for FY 2021-22 only by electronic mode on September 7, 2022, to all the Members whose email addresses are registered with the Depository Participants or the Company. The AGM Notice and Annual Report for FY 2021-22 can be downloaded from the Company's website at <a href="https://www.varroc.com">www.varroc.com</a> vebsite of the Stock Exchanges, i.e., BSE Limited at <u>www.bseindia.com</u>, National Stock Exchange of India Limited at <u>www.nseindia.com</u> and also on the website of NSDL at www.evoting.nsdl.com

### REMOTE E-VOTING AND E-VOTING AT THE AGM

Pursuant to Section 108 of the Act read with Rule 20 of the Companies (Management & Administration) Rules, 2014, Regulation 44 of the Listing Regulations and Secretarial Standard on General Meetings, each as amended, the Company has engaged the services of NSDL for providing remote e-voting facility prior to AGM ("Remote e-voting") and e-voting at the AGM ("e-voting") to all its members to cas

Cut-off date for e-voting			
Commencement of Remote e-voting	9:00 a.m. (IST) on Monday, September 26, 2022		
Conclusion of Remote e-voting	5:00 p.m. (IST) on Wednesday, September 28, 2022		
e-voting at the AGM	From commencement of the AGM till conclusion of AGM		
Members who will be present at the AGM through VC/OAVM and who have not cast their vote by Remote e-voting, will be eligible to			

xercise their right to vote during the AGM. Members who have cast their vote by Remote e-voting prior to the AGM may also attend and participate in the AGM but shall not be entitled to cast their vote again. Once the vote on a Resolution is cast by the Member, he/ she shall not be allowed to change it subsequently.

The Company has appointed Mrs. Uma Lodha, Practising Company Secretary (Membership No. FCS 5363) to act as the Scrutinizer for nonitoring Remote e-voting process and e-voting at the AGM in fair and transparent manner. The results of e-voting shall be declared not later than 48 hours from conclusion of the AGM. The results declared along with the Scrutinizer's Report shall be communicated to the Stock Exchanges and will be placed on the website of the Company at <a href="www.varroc.com">www.varroc.com</a> and on the website of NSDL <a href="www.evoting">www.evoting</a>

Place: Aurangaba

Members will be able to attend the AGM through VC/OAVM facility provided by NSDL by using their Remote e-voting login credentia and by following the instructions mentioned in the AGM Notice.

Any person, who acquires shares of the Company and becomes a Member of the Company after dispatch of the AGM Notice and is holding shares as of the cut-off date i.e., Thursday, September 22, 2022 may obtain the login ID and password by sending a request at voting@nsdl.co.in. However, if he/she is already registered with NSDL for Remote e-voting then he/she can use his/her existing User

n case of any queries or grievances, Members may refer to the Frequently Asked Questions (FAQs) for members and e-voting use nanual for members available at the Downloads sections of https://www.evoting.nsdl.com or can contact Mr. Anubhay Saxena. Assistan Manager, National Securities Depository Limited, Trade World – A Wing, Kamala Mills Compound, Lower Parel, Mumbai – 400 013 by sending email at evoting@nsdl.co.in or call on: 1800 1020 990 and 1800 22 44 30.

Members are requested to carefully read all the Notes set out in the AGM Notice and in particular, instructions for joining the AGM

For Varroc Engineering Limited By Order of the Board of Directors

**Ajay Sharma** Group General Counsel and Company Secretary Membership No. - ACS 9127

### TARA CHAND LOGISTIC SOLUTIONS LIMITED

CIN: L63090CH2012PLC033556

Registered Office: Plot No. 342, Industrial Area, Phase-1, Chandigarh Tel.: 0172-2650380, Website: www.tarachandindia.in, E-mail: cs@tarachandindia.in

NOTICE OF THE 10THANNUAL GENERAL MEETING TO BE HELD THROUGH VIDEO CONFERENCING (VC) / OTHER AUDIO VISUAL MEANS (OAVM), E-VOTING INFORMATION AND BOOK CLOSURE

NOTICE is hereby given that the 10th Annual General Meeting ("AGM") of the Shareholders of TARA CHAND LOGISTIC SOLUTIONS LIMITED ('the Company') will be held on Thursday,29th September, 2022 at 11.00 a.m. (IST) through Video Conference ("VC")/Other Audio Visual Means ("OAVM") to transact the business, as set out in the Notice convening 10th AGM of the Company, pursuant to General Circular No. 14/2020 dated April 08, 2020, General Circular No. 17/2020 dated April 13, 2020, Circular No. 20/2020 dated May 05, 2020, Circular No. 02/2021 dated January 13, 2021, Circular No. 19/2021 dated December 8, 2021, Circular No. 21/2021 dated December 14, 2021 and Circular No. 02/2022 dated May 5, 2022 respectively, issued by the Ministry of Corporate Affairs ("MCA Circulars"), Circular No. SEBI/HO/CFD/CMD1/CIR/ P/2020/79 dated May 12, 2020, Circular No. SEBI/HO/CFD/CMD2/CIR /P/2021/11 dated January 15, 2021 and Circular SEBI/HO/CFD/CMD2/CIR/P/2022/62 dated May 13, 2022 issued by the Securities and Exchange Board of India ("SEBI Circulars" and in compliance with the provisions of the Companies Act, 2013 ("Act") and the SEBI (Listing Obligations and Disclosure Requirements Regulations, 2015 ("Listing Regulations/SEBI Listing Regulations"), the 10th Annual General Meeting ("10th AGM/AGM") of the Company is being conducted through VC/OAVM Facility, which does not require physical presence of members at a common venue. The deemed venue

being conducted inrough VC/OAVM Facility, which does not require physical presence of members at a common venue. The deemed venue for the 10th AGM shall be the Registered Office of the Company. In compliance with the aforesaid circulars, Notice of the AGM, the Annual Report including the Audited Financial Statement for the Financial Year 2021-2022 have been sent in electronic mode to members whose e-mail ID are registered with Company/ Depository Participant/ RTA. The electronic dispatch of Annual Report to the Members has been completed on 07th September, 2022. The requirement of sending physical copies of the 10thAnnual Report for the financial year 2021-2022 has been dispensed with vide MCA Circulars and SEBI Circular. Notice of the AGM along with the Annual Report for the Financial Year 2021-22 has been made available on the website of the Company, viz. www.tarachandindia.in. and on the website of the Stock Exchange where the Equity Shares of the Company are listed, i.e., NSE Limited ww.nseindia.com and on the website of LinkinTime India Private Limited (LIIPL).

Manner of registering /updating E-mail Address: Shareholders who have still not registered their e-mail ID are requested to get their emai

 Shareholders holding shares in physical mode and who have not updated their email address is requested to update their email address
with the Registrar and Share Transfer Agent of the Company, viz., M/s. Link Intime India Pvt. Ltd. on its website (at www.linkintime.co.in)
provide necessary details like Folio No., Name of Shareholder, scanned copy of the Share Certificate (front and back), self-attested copy of the PAN Card, and self-attested copy of AADHAR Card.

2. Shareholders holding Shares in Dematerialized Mode: Please provide Demat account details (CDSL-16 digit beneficiary ID or NSDL-16 digit DPID + CLID), client master or copy of consolidated account statement, PAN (SELF ATTESTED COPY OF pan Card), AADHAR Card (self-attested copy of Aadhar Card) to the Registrar and Share Transfer Agent of the Company, viz., M/s. Link Intime India Pvt. Ltd. On its vebsite (at www.linkintime.co.in)

3.In case of any queries / difficulties in registering the e-mail address, Shareholders may write to Link In time Remote E-voting & E-Voting during the AGM and Manner thereof: Shareholders are informed that in compliance with the provisions of Section 108 of the Act, read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014 [including any modification(s), amendment(s) or re-enactment(s) thereof], Regulation 44 of the SEBI (LODR), 2015 and Secretarial Standard-2 (SS-2) on "General

Meetings, the Company is providing remote e-voting facility to its Shareholders before AGM to cast their votes on all resolutions set out in the Notice of the AGM. Additionally, the Company is providing the facility of voting through e-voting system during the AGM ("e-voting"). The remote e-voting period commences on Monday, 26th September, 2022(at 9.00 am. IST) and ends on Wednesday, 28th September, 2022(at 5.00 p.m. IST). During this period, the Shareholders of the Company, holding shares either in physical form or in dematerialized form, as on the Cut-off date, i.e., Thursday, 22nd September, 2022, may cast their votes by remote e-voting on the Ordinary and Specia Businesses as set out in the Notice of the AGM through electronic voting system of LIIPL and the voting rights of the Shareholders shall be in proportion to their shareholding in the Paid-up Equity Share Capital of the Company as on the said Cut-off Date. The remote e-voting module shall be disabled by LIIPL for voting thereafter and Shareholder will not be allowed to vote electronically beyond the said date and time. Once the vote on a resolution is casted by the Shareholder, the Shareholder shall not be allowed to change it subsequently. Only those Shareholders, who will be present in the AGM through VC/OAVM facility and have not casted their vote on the Resolutions through Voting and are otherwise not barred from doing so, shall be eligible to vote through e-Voting system in the AGM. Members who have voted through Remote e-Voting will be eligible to attend the AGM, but will not be eligible to vote at the AGM. A person whose name is recorded in the Register of Members or in the Register of Beneficial Owners maintained by the Depositories on the Cut-off Date only shall be entitled to avail the facility of remote e-voting as well as voting at the AGM. The manner of remote e-voting / e-voting systems for Shareholders holding

shares in demarterialized mode, physical mode and for Shareholders who have not registered their e-mail addresses is provided in detail in the Notice of the AGM. The details will also be made available on the Company's website www.tarachandindia.in and on the website of the Stock Exchange where the Equity Shares of the Company are listed, i.e., NSE Limited www.nseindia.com

Any person, who acquires Shares and becomes a Member of the Company after sending of the Notice and holding shares as on the Cut-off date, may obtain the login ID and password by sending a request at rnt.helpdesk@linkintime.co.in., However, if he/she is already registered with LIIPL for remote e-voting then he/she can use his/her existing User ID and password for casting the vote. The manner of remote e-voting the new to the remote resisting the property of the remote e-voting then he/she can use his/her existing User ID and password for casting the vote. The manner of remote e-voting the new to the remote remote e-voting the property of the remote remote e-voting remote e-voting the remote remote e-voting remot -voting for Shareholders holding shares in dematerialized mode, physical mode and for Shareholders who have not registered their eaddresses has been provided in the Notice of the AGM.

All grievances connected with attending AGM &remote e-Voting and e-Voting from the e-Voting System at AGM may be addressed to by sending an email to instarneet@linkintime.co.in or contact on: -Tel: 022-49186175.

Mr. Anand Subroto Mukherjee Practicing Company Secretary (Membership No. FCS F11804) has been appointed as the Scrutinizer to scrutinize the remote e-voting process and e-voting to be conducted at the AGM, in a fair and transparent manne

The results of the remote e-voting and votes cast at the AGM shall be declared not later than 48 (Forty-Eight) hours from the conclusion of the AGM. The results declared, along with the Scrutinizer's Report, shall be placed on the Company's website www.tarachandindia.in and on the ite of NSE Limited where shares of Company are listed www.nseindia.com.

BOOK CLOSURE: Pursuant to Section 91 of Companies act 2013 and applicable SEBI (LODR) Regulations, 2015, the Register of Member and Share Transfer Books of the Company will remain closed from Friday, 23rd September, 2022 to Thursday 29th September, 2022 both days inclusive) for taking record of the Members of the Company for the purpose of 10th Annual General Mee

Date: 08th September, 2022 Place: Chandigarh

For TARA CHAND LOGISTIC SOLUTIONS LIMITED Vinay Kumar (Managing Director)



### **NLC India Limited**

'Navratna' - Government of India Enterprise Regd. Office: No.135, E.V.R. Periyar High Road, Kilpauk, Chennai - 600 010 Phone No. 044 -28360027; Fax 044-28360057 Corporate Office: Block-1, Neyveli-607 801, Cuddalore District, Tamil Nadu. CIN No.: L93090TN1956G0I003507, Website: www.nlcindia.in, email: investors@nlcindia.

NOTICE TO THE SHAREHOLDERS

#### 66th Annual General Meeting Through Video Conferencing / Other Audio Visual Means Notice is hereby given that the sixty sixth Annual General Meeting (AGM) of the Company will be held on Thursday,

Solution is hereby given that the sixty sixth Armon Centeral meeting (AGM) of the Company will be held of rifusbary, 2022 at 3.00 P.M. IST through Video Conferencing (VC) / Other Audio Visual Means ("OAVM") in compliance with all applicable provisions of Companies Act, 2013, SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 (SEBI LODR), SEBI Circular SEBI/HO/CFD/CMD2/CIR/P/2022/62 dated May 13, 2022, Ministry of Corporate Affairs (MCA) Circular No. 20/2020 dated May 05, 2020, Circular No. 02/2021 dated January 13, 2021, Circular No. 19/2021 dated December 08, 2021. Circular No. No. 21/2021 dated December 14, 2021 and Circular No. 2/2022 dated May 05, 2022 collectively referred to as "Circulars" to transact the businesses as set out in the Notice of AGM. Members may note that in view of the continuing COVID - 19 pandemic and pursuant to aforementioned Circulars, the 66th AGM of the

Company will be held through VC/OAVM only, without the physical presence of the Members at a venue.

Members may also note that in compliance with the aforesaid Circulars, the Annual Report for the year 2021-22 together with the Notice of the AGM will be sent only by electronic means to the shareholders who have registered their email IDs with the Company or with the Depository Participants or with the Registrar & Transfer Agent, as the case may be. The above Report & the AGM Notice will also be available in the website of the Company i.e.,www.nlcindia.in, websites of the Stock Exchanges where the shares of the Company are listed viz., www.bseindia.com&www.nseindia.com and in the website of National Securities Depository Limited (NSDL) www.evoting.nsdl.com, appointed by the Company for providing remote e-voting / e-voting facility at the AGM. The Full Annual Repor of the Company is available in the following web-link https://www.nlcindia.in/investor/AnnualReport2022.pdf Members may further note that:

The business(es) as set out in the Notice of AGM, will be transacted through remote e-voting or e-voting facility at the AGM. The voting rights of the Members shall be in proportion to their share in the paid-up Equity Share Capital of the Company as on the

- cut-off date i.e.. Thursday, 22<sup>rd</sup> September, 2022. A person whose name is recorded in the Register of Members/Beneficial owners as on the cut-off date shall only be entitled to avail the facility of remote e-voting/e-voting at the AGM and a person who is not a Member as on the cut-off date should treat the Notice of AGM for information purpose only. Pursuant to the provisions of Section 91 of the Companies Act and Regulation 42 of SEBI LODR, the Register of Members and
- Share Transfer Books of the Company will remain closed from Friday, 23" September, 2022 to Thursday, 29" September, 2022 (both days inclusive) for the purpose of payment of dividend and AGM of the Company. iv. The notice of AGM inter-alia includes the process and manner of remote e-voting/e-voting and instructions for participation in the
- The remote e-voting period commences on Monday, 26th September, 2022 at 9:00 A.M. and ends on Wednesday, 28th September, 2022 at 5:00 P.M. (both days inclusive). The remote e-voting shall not be allowed beyond the said date and time. vi. Any person who acquire shares and become Member of the Company after dispatch of notice and holding shares as on cut-off date i.e., Thursday, 22<sup>nd</sup> September, 2022 may obtain login ld and password by sending a request over e-mail at evoting@nsdl.co.in
- vii. The login credentials for remote e-voting / e-voting during the AGM has been sent along with the notice of AGM to Members whose e-mail addresses are registered with the Company. Manner of voting for Members holding shares in physical form, dematerialized form or who have not registered their e-mail address with the Company is provided in the Notice of AGM, which is also available on

mentioning demat account number/folio number, PAN, name and registered address. However, Members who are already

registered with NSDL for e-voting can use their existing User id and Password for casting their vote through remote e-voting

- viii. The facility of e-voting shall be made available at the AGM and Members attending the AGM but have not already cast their vote, may cast their vote electronically on business(es) set forth in the notice of AGM. Further Members who have cast their vote by
- remote e-voting prior to the AGM may attend the AGM but shall not be entitled to cast their vote once again at the AGM. ix. Shri NareshKumar Sinha, Practicing Company Secretary, Proprietor, M/s.Kumar Naresh Sinha & Associateshas been appointed
- as the Scrutinizer to scrutinize the e-voting and remote e-voting process in a fair and transparent manner. The results shall be declared within two working days of conclusion of the Meeting by posting the same on the website of the ny (www.nlcindia.in), website of NSDL (www.evoting.nsdl.com) and by filing with BSE Ltd and National Stock Exchange of India Ltd. It shall also be displayed on the Notice Board at the Registered Office & Corporate Office of the Company.
- The Final Dividend on equity shares if declared, at the AGM will be paid to the Members whose name appear in the Register of Members as on the Record date i.e., Thursday, 22rd September, 2022. Manner in which the members can give their mandate for receiving dividends directly in their bank accounts through the Electronic Clearing Service (ECS) or any other means is provided in the Notice of the AGM.
- xii. Members who have not registered their email-id are once again requested to register the same by following the procedure give

Please visit https://www.integratedindia.in/ Corporate\_Container.aspx?RTI / In case of physical holding STA.aspx and follow the guidance for submission of KYC documents for registering the email and other details Please contact your respective Depositories and follow the process as In case of Demat holding advised by your DP.

In case of electronic mode (for e-voting instructions), Members may go through the Instructions given in the Notice and in case of any queries / grievance in relation to voting by electronic means can be addressed to NSDL, Ms. Pallavi Mhatre, (Senior Manager), NSDL, 4<sup>th</sup> Floor, 'A' Wing, Trade World, Kamala Mills Compound, Senapati Bapat Marg, Lower Parel, Mumbai - 400 013. Email: <u>evoting@nsdl.co.in</u> Tel: <u>1800 1020 990</u> / 1800 22 44 30 All correspondence with regard to the shares of the Company, communication of change of address

mandates, (if any) in case of physical shares, may be lodged with the Company or with the (DR & STA), Integrated Registry Management Services Private Limited, Unit: NLC India Limited, 2<sup>nd</sup> Floor, "Kences Towers", No. 1 Ramakrishna Street, North Usman Road, T Nagar, Chennai – 600 017, Phone: 044-28140801 to 803; Fax: 044-28142479 Email: csdstd@integratedindia.in. Members holding shares in electronic form are requested to intimate any change in their address/ bank account details to their respective Depository Participants. for NLC India Limited

K VISWANATH Place: Chennai Date:07.09.2022 COMPANY SECRETARY

PUBLIC SECTOR IS YOURS: HELP IT TO HELP YOU

# பூங்கா பராமரிப்புப் பணி மேற்கொள்ளாத ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.13 லட்சம் அபராதம்

**சென்னை, செப். 7**: பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காக் களில் பராமரிப்புப் பணிகளை முறையாக மேற்கொள்ளாத ஒப் பந்ததாரர்களுக்கு கடந்த 5 மாதங் களில் ரூ.13.68 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

சென்னை மாநகராட்சி, பூங் காத் துறை சார்பில் சுற்றுச்சூ ழலை பேணிகாக்கவும், பொது மக்களின் பொழுதுபோக்குக்கா கவும் 738 பூங்காக்கள் அமைக்கப் பட்டு பராமரிக்கப்பட்டு வருகி றது. இவற்றில் 571 பூங்காக்கள் பராமரிப்புப் பணிகளை மேற் கொள்ள ஒப்பந்த அடிப்படை யில் தனியார் வசம் ஒப்படைக்கப் பட்டுள்ளன.

ഒப்பந்த அடிப்படையில், தனி யாரிடம் பராமரிப்பில் உள்ள புங் காக்களில் ஒப்பந்ததாரர்கள் புல் வெளிகளைவெட்டிபராமரிக்கல், தேவையான நேரத்தில் புல்வெளி களுக்கிடையேயான களைகளை அகற்றுதல், நடைபாதை மற்றும் செடி, கொடிகளை சரியாக பராம ரித்தல், புல்வெளி அல்லது செடி கள் அடர்த்தியாக உள்ள இடங் களில் வறண்டு அல்லது வளர்ச் சியின்றி இருப்பின் அவ்விடங்க ளில் புதிதாக செடி கொடிகளை உடனடியாக நட்டு பராமரித்தல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்

பூங்கா பராமரிப்புப் பணிகளில் காவலர், தூய்மை பணியாளர் மற்றும் தோட்டப் பராமரிப்பா ளர் போன்ற ஒப்பந்தத்தில் குறிப் பிட்டுள்ள எண்ணிக்கையை விட ക്രത്വേതന്തെ എണ്ടിയ പത്തിയാണ് கள் இருந்தால் ரூ.500 முதல் ரூ. 10,000 வரை அபராதம் விதிக்கப்ப

மேலும், தொடர்ந்து மூன்று முறைக்கு மேல் பணியாளர் பற் றாக்குறை கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட பூங்கா பராமரிப்பு ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்.

அபராதம்: அதன்படி, பூங் காத் துறை சார்பில் ஏப்ரல் முதல் செப். 3 வரை மேற்கொள்ளப் பட்ட களஆய்வில் பராமரிப்புப் பணிகளை சரிவர மேற்கொள் ஒப்பந்ததாரர்களுக்க<u>ு</u> ரு.13.68 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

# குடமுழுக்கு..



திருவொற்றியூரில் அமைந்துள்ள 200 ஆண்டுகள் பழைமையான ஸ்ரீ முந்தி விநாயகர் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு நிகழ்வின்போது, பக்தாகள் மீது புனித நீரை தெளித்த சிவாச்சாரியார்கள்.

# 'ராங் ரூட்': ரூ.26.62 லட்சம் அபராதம்

சென்னை,செப்.7: சென்னை யில் 'ராங் ரூட்'டில் வாகனங் களில்சென்றதாக 2,420 பேரி டம் அபராதமாக ரூ.26.62 லட்சத்தை போக்குவரத்துப் பிரிவு போலீஸார் வசூலித்த னர்.

சென்னையில் சாலை விபத்துகளை குறைக்கும் பொருட்டு காவல்துறை பல் வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தவறான திசையில் ('ராங் ரூட்') வா கனம் ஓட்டுபவர்களிடம் வசூலிக்கப்பட்ட அபராதம் ரு.100-லிருந்து ரு.1,100-உயர்த்தப்பட்டது. இதேபோல, தடை செய்யப் பட்ட வாகனங்களை நிறுத் தினாலும் ரூ.1,100 அபரா தம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப்பிரிவுபுதன் கிழமை வெளியிட்ட செய் திக்குறிப்பு: வாகன ஓட்டி கள் தவறான வழியிலும், திசையிலும் வாகனங்களை ஓட்டுவதால் விபத்து ஏற் படுவதும், போக்குவரத்து இடையூறு ஏற்படுவதும் கண்டறியப்பட்டது. இந்த விதிமீறல்களை கட்டுப்படுத் தும் பொருட்டு, கடந்த 3, 5-ஆம் தேதிகளில் சென்னை முழுவதும் சிறப்பு வாகனத் தணிக்கை நடைபெற்றது.

இதில், அபாயகரமாக, தவறான வழியில் வாகனம் ஓட்டியதற்காக மொத்தம் 2,680 வழக்குகள் பதிவு செய் யப்பட்டு ரூ.29 லட்சத்து 48 ஆயிரம் அபராதம் விதிக்கப் பட்டது.

இதில் ராங்ரூட்டில் சென் றதாக 2,420 பேரிடம் ரூ.26 லட்சத்து 62 ஆயிரம் அப ராதம் வசூலிக்கப்பட்டது. இதுபோன்ற தணிக்கை இனி அடிக்கடி நடத்தப்ப டும் என்று அதில் குறிப்பி டப்பட்டுள்ளது.

# 'போக்குவரத்துக் கழக வருவாயை அதிகரிக்க சீர்திருத்தம் அவசியம்'

சென்னை, செப்.7: போக்குவ ரத்துக் கழக வருவாயை அதி கரிக்க நிர்வாக சீர்திருத்தம் மேற்கொள்வது அவசியம் என்று பாமக நிறுவனர் ராம தாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டிருப்பதால் சென்னை மாநகரப் போக் குவரத்துக் கழகத்துக்கு மட்டும் ஒவ்வொரு மாதமும் ரூ.10 கோடி கூடுதல் செலவு ஏற்படுவதாக போக்குவரத் துக் கழக அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.

அதிக எண்ணிக்கையில் மக்கள் பயணம் செய்யக்கூ டிய வழித்தடங்களில் அதி களவு பேருந்துகளை இயக் குதல், தொழிலாளர்களு டன் ஒப்பிடும் போது மிக அதிக விகிதத்தில் இருக்கும் அதிகாரிகளின் எண்ணிக் கையை குறைத்தல், போக்கு வரத்துக் கழகங்களில் வீண் செலவுகளை குறைத்தல் போன்றவை மூலம் போக்கு வரத்துக் கழகங்களின் வரு மானத்தை அதிகரிக்க முடி யும் என்பது உறுதி என்றார்.

# குழந்தைகளிடையே அதிகரிக்கும் விழி வெண்படல பாதிப்பு

சென்னை, செப். 7: குழந்தைகள், இளை ஞர்களிடையே வீழி வெண்படல பாதிப்புகள் அதிகரித்து வருவதாக மருத்துவத் துறையினர் எச்சரித்துள் ளனர்.

தேசிய கண் தான வாரம் ஆக•25 முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகி றது. அதன் இறுதி நாளான வியா ழக்கிழமை (செப்.8) கண் தான விழிப்புணர்வு நாளாக கடைப்பிடிக் கப்படுகிறது.

இந்நிலையில், இதுகுறித்து சங்கர நேத்ராலயா மருத்துவ சமூகவியலா ளர் அ.போ.இருங்கோவேள் கூறிய

மத்திய அரசின் தேசிய பார்வையி ழப்பு கட்டுப்பாட்டுத் திட்டத்தின் புள்ளிவிவரப்படி 2021 வருட நில வரப்படி 1.2 கோடி பேர் பார்வைக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள் ளனர். அவர்களில் சுமார் 1,20,000 பேர் விழி வெண்படல (கார்னியல்) பார்வைக் கோளாறால் பாதிக்கப்பட் டுள்ளனர். அதாவது, இந்தியாவில்

மருத்துவத் துறையினர் எச்சரிக்கை ஆயிரத்தில் 4.5 பேருக்கு அத்தகைய பாதிப்பு உள்ளது. குறிப்பாக, குழந் தைகளுக்கும், இளைஞர்களுக்கும்

சிகிச்சை பெறுவது அவசியம். நமது கண்களின் முன் புறம் கருப் பாக தோன்றும் பகுதியை நிறமேயில் லாத, ஒளி ஊடுருவிச் செல்லக்கூடிய, ரத்தக்குழாய்கள் ஏதுமில்லாத ஒரு மெல்லிய படலம், ஒரு கண்ணாடி ஜன்னலைப் போல மூடியுள்ளது. தமிழில் விழி வெண் படலம் என்று சொல்லலாம்.

விழி வெண்படல் பாதிப்பு அதிகம்

ஏற்படுவது இதன் மூலம் தெரிகிறது.

அதனை முன்கூட்டியே கண்டறிந்து

தொற்று நோய்க் கிருமிகள், கண் சார்ந்த விபத்துகள், ஊட்டச்சத்துக் ക്രത്വെന്നു, பിறவிக்குறைபாடு அல் **െ** കളു ഥரபணு குறைபாடு, உலர் விழி பாதிப்பு ஆகியவை விழி வெண்ப டல பிரச்னைக்கு முக்கியக் காரணம். இத்தகைய பிரச்னைகளால் பாதிக்கப்

பட்டவர்களுக்கு கார்னியல் மாற்று சிகிச்சை மூலம் பார்வை திறனை மீட்டெடுக்க முடியும்.

ஒருவர் மரணமடைந்த ஆறு மணி நேரத்துக்குள் அவரது கண்கள் தானமாக பெறப்பட்டு 6 பேருக்கு பொருத்த முடியும். அரம்ப காலத் தில் கார்னியாவின் முழுதடிமனை யும் மற்றவர்களுக்கு பொருத்தி சிகிச் சைகள் வழங்கப்பட்டன. ஆனால், தற்போதையதொழில் நுட்பவளர்ச்சி கார்னியாவின் குறிப்பிட்ட அடுக்கை மட்டும் மாற்றி பொருத்த இயலும்.

கண்களை தானமாக அளிக்கசங்கர நேத்ராலயாவின் https://www. sankaranethralaya.org/eye} pledge.html என்ற வலைதளத்தை அணுகலாம். அல்லது 044 28281919 மற்றும் 044 28271616 ஆகிய எண்க ளிலோ, eyebank@snmail.org என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்புகொள்ளலாம்.

நகை

எல / விற்**ப**னை

தற்போதைய நிலுவைத் பொத்த எடை

# ஒணம் பண்டிகைக்காக...



ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சென்னை மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் புதன்கிழமை உத்ராடம் நாள் காழ்ச்ச குலைப் பழங்களை ஐயப்பன் சந்நிதியில் சமாப்பித்த ஐயப்பன் கோயில் செயலாளர் சசிகுமார். உடன் கோயிலின் மேல் சாந்திகள்.



	)IDBI BA	ىرىرى NK <b>ടെർവട</b>		<b>சுலமாடுட்</b> ர்கிளை
		7, MTH சாலை, விருஷ் 272/74 பின்னஞ்சல்	ணபுரம், த	ம்பத்தார்-600053.
		டெட் - தங்க நகை		
கட்கி செத பொ பொ 16.0	ா பெற்றவர்கள் முத்தாத காரண ருட்டு, வங்கிம் து ஏலத்தில் எ 19.2022 அன்	ளின்படி தங்க நக தாங்கள் பெற்ற கட த்தினால், கடன் செ ஸ். அடமானம் ச விட முடிவெடுக்கப் நடமாலை 4.00 மில் நடைபெறும்.	.ன் தொ தாகைக் வைக்கப்ப பட்டுள்ளத	க்களை திருப்பி எள வகுலிக்கும் ட்ட நகைகளை ந பொது ஏலம்
Q.	கடன்தாரர்	கணக்கு என்	மோத்த எடை	நிலுவைத்தொகை 01.09.2022

ு கடன்தாரர் வா. பெயர்		கணக்கு என்	மொத்த வைட கிராமில்	நிலுவைத்தொகை 01.09.2022 அன்றுள்ளபடி	
1.	கவிதா R	0251671100083951	25.7	₹ 72,659/-	
2.	கனிதா R	0251671100092278	52.5	₹ 1,54,698/-	
3.	களிதா R	0251671100092302	25.5	₹ 70,274/-	
	: 07.09.2022 : சென்னை		அதிகா ஐடிப்	ரப்பூர்வ அதிகாரி ஜெ வங்கி லிட்.	

ஸ்பென்சர் பினாசா கிளை தரைத்தளம், ஸ்பென்சர் டவர்ஸ் II. 770A, அண்ணா சாலை, சென்னை-600002 Ph. 044 4500 8116 / 94447 21826

- இ- ஏல விற்பனை அறிவிப்பு

கடனீட்டு சொத்துக்கள் ரொக்கமாக்குதல் மற்றும் நிதி சொத்துக்களை மறு சீரமைத்தல் கடனீட்டு சொத்துக்கள் மீதான உரிமை அமலாக்க சட்டம், 2002, கடனீட்டு சொத்துக்கள் (அமலாக்கம்) விதிகள் 2002-ன் விதி 8(6) உடன் கீழ், அசையா சொத்துக்களின் இ-ஏல் விற்பனை அறிவிப்பு. **கரை எங்கி, ஸ்பென்சர் பிளாசா கிளையில்** அடமானத்தில் வைக்கப்பட்டுள்ள கீழ்கண்ட சொத்து **கரைர வங்கியின்** அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் சுவாதீனத்தில் எடுக்கப்பட்டு கீழே குறிப்பிட்டுள்ள கடன்தாரர்களிடமிருந்து **கரைர வங்கி, ஸ்பென்சர் பினாசா கிளைக்கு** வரவேண்டிய கடன் தொகையான 17.08.2022 அன்றுள்ளபடி சூ.10,20,70,753/- மற்றும் வட்டி, இதர செலவுகளை வகுலிப்பதற்காக கீழே குறிப்பிட்டுள்ள சொத்தினை "உள்ள இடத்தில் உள்ளவாறு", "உள்ளது உள்ளவாறு" மற்றும் "எந்த நிலையில் உள்ளதோ அந்த நிலையிலேயே" என்ற அடிப்படையில் 12.10.2022 அன்று காலை 11.30 மணி **முதல் மதியம் 12.30 மணி வரை விற்பனை செய்யப்படும்** என இதன் மூலம் பொது மக்களுக்கும் மற்றும் குறிப்பாக **கடன்தாரர்கள்: M/s.ராம் லெதர் அப்பரெல்ஸ்** (உரிமையாளர் **நிறுவனம், அதன் சார்பாக உரிமையாளர் Mr.அசோகன்)** A-3 சிட்கோ இண்ட எட்டரியல் எஸ்டேட், அரும்பாக்கம், சென்னை 600 106, Mr. **அசோகன்** S/o.Mr. ராமசாமி D 37, 4வது தெரு, அண்ணா நகர் கிழக்கு, சென்னை 600 102, **Mrs.பத்மா அசோகன்** W/o.Mr.அசோகள், D 37, 4வது தெரு, அண்ணர நகர் கிழக்கு, சென்னை 600 102, M/s. S L Geogram பிரைவேட் வியிடேட், 38/39 அண்ணா சாலை. குரோம்பேட்டை Gerananan 600 044.

சொத்துக்கள் விவரம் ஐட்டம் எண்.1: T S என். 5 (பகுதி) மனை A-3, முதல் தெரு, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அரும்பாக்கம் கிராமம், எழும்பூர், சென்னை-600 106 என்னும் முகவரியிலுள்ள 6000 சதுர அடி நிலம் நிலம் மற்றும் அடித்தனம், தரைத்தனம், முதல் தனம், இரண்டாவது தனம் மற்றும் மூன்றாவது தனம் கொண்ட தொழிற்சாலை கட்டிடம். M/s.ராம் லெதர் அப்பரெல்ஸ்-க்கு சொந்தமானது.

குறைந்தபட்ச கேட்பு விலை: ரு.6,51,00,000/-; டேவணித்தொகை: ரூ.65,10,000/-**ஐட்டம் எண்.2**: சர்வே எண்.428/1A (1 ஏக்கர் 86 சென்ட்) சர்வே எண்.427/2 (3 எக்கர் 56 சென்ட்), சர்வே எண்.563/6 (25 சென்ட்) மற்றும் சர்வே எண்.563/9 (30 சென்ட்) கதவு எண்.97, C அப்துல் ஹகீம் ரோடு, கத்தியவாடி கிராமம், மேல்விசாரம் -632 509 என்னும் முகவரியிலுள்ள 260053 சதுர அடி நிலம் நிலம் மற்றும் தொழிற்சாலை கட்டிடம். M/s.S.L வெதர்ஸ் பிரைவேட் லிமிடெட்க்கு சொந்தமானது.

குறைந்தயட்ச கேட்டி வீலை: சூ.7,91,00,000/-; டேவணித்தொகை: சூ.79,10,000/-ஏல உயர்வுத்தொகை: ரூ.1,00,000/- (ஒவ்வொரு சொத்திற்கும்) Brandom 10.10.2022 golder given gegig geleefter unner 4.00 verlager Gegigs Bunings அங்கோக்கப்பட்ட அதிகாரியின் முன் அனுமதி பெற்று சொத்துக்களை பார்கையிட தேதி மற்றும் நேரம்:

துட்டம் எனர்.1: 27.09.2022; துட்டம் எனர்.2: 23.09.2022 காலை 11.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை

EMD amount of 10% of the Reserve Price is to be deposited by way of Demand draft in favour of

Authorized Officer, Canara Bank, Spencer Plaza Branch OR

shall be deposited through RTGS/NEFT/Fund Transfer to credit of account of Canara Bank, Spencer Plaza Branch, Chennal A/c No.209272434 IFSC Code: CNRB0001826 விற்பளையின் விரிவான விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு கரை வங்கியின் இணைய தளத்தில் (www.canarabank.com) வழங்கப்பட்ட மின் ஏலம் என்ற இணைப்பை பார்க்கவும் அல்லது வங்கியின் சேவை வழங்குளர் M/s.Canbank Computer Services Ltd., என்.218. JP ராயல், 1வது தளம், சம்பிஜ் ரோடு, மல்லேஸ்வரம், **Mr.பகரே D.D, செல்: 94806 91777 &** Mr.ரமேஷ் T.H., செல்: 85536 43144, E-mail: eauction@ccsl.co.in-ல் தொடர்பு கொள்ளவும் அல்லது முதன்மை மேலாளர், கரைர வங்கி, ஸ்பென்சர் பினாசா கிளை (Ph.No.: 044-4500 8116 / 9444721826) எந்தவொரு வேலை நாட்களிலும் அலுவலக நேரத்தில்

தொடர்பு கொள்ளவும் Portal of E-Auction: www.ccsl.co.in.

தேதி: 29.08.2022; இடம்: சென்னை அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி, கரைர வங்கி

## இந்தியன் ஓவர்சிஸ் வங்கி மண்டல அலுவலகம் : 20, 21 காமராஜர் சாலை, காஞ்ச்புரம் 631 501

அறிவிப்பு Ph: 2722 5360, 2722 3165, 2722 3131. Email ID: 2000law@job.in இதன் மூலம் பின்வரும் கடன்தாரர்களுக்கும், அவர்களின் சட்டப்படியான வாரிககளுக்கும், பொதுமக்களுக்கும் தெரிவிப்பது ான்னவென்றால், பின்வரும் கடன்தாரர்கள், எமது வங்கியில் தங்க நகைகளை அடமானம் வைத்து அதன்பேரில் கடன்கள் பெற்றுள்ளனர், அவர்களுக்கு பலமுறை வங்கியால் அறிவிப்பு அனுப்பப்பட்ட பின்னரும், அவர்கள் வங்கிக்கு செலுத்த வேண்டிய பாக்கித்தொகைகளை செலுத்தவில்லை. எனவே, கீழே நிர்ணயிக்கப்பட்டுள்ள ஏலத்தேதியன்று அல்லது அதற்கு முன்னரோ வங்கிக்குச் செலுத்தவேண்டிய முழு பாக்கித் தொகைகளையும், அதன் மீதான வட்டி மற்றும் இடை நிகழ்ச் செலவுகளைச் சேர்த்துச் செலுத்துமாறு அவர்களுக்கு சீண்டும் இந்த அறிவிப்பின்மூலம் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. தவறினால் அவர்களது அடமான தங்க நகைகள் போது ஏலத்தில் விற்கப்படும். இதனால் அவர்களுக்கு ஏற்படும் எந்தவொரு இழப்பு, நஷ்டம், கோரிக்கை, சிரமங்கள் எதற்கும் வங்கி பொறுப்பாக முடியாது. ஒல விற்பனைக்குப் பிறகும், வங்கிக்குச் செலுத்த வேண்டிய பாக்கித் தொகை இருக்குமானால் அதையும் அவர்களிடமிருந்து சட்டப்படி

ST GOOD		வழங்கப்பட்ட தேதி	கடன்தாரர் பெயர்	Garma (rg)	(ethomoleis)
குள்	ரந் <mark>தூர் – 044 2478 00</mark> 5	i1			
1.	016003214004323		S ச <u>ந்தி</u> ர சேசுரன்	234700.00	72.80
ழமி	ன் பல்லாவரம் — 044 220	6 0082			
1	311403132000561	09.08.2021	изатения М	41568.21	16.00
2	311403462002267	05.04.2021	அங்காலேஸ்வரி P	52744.00	19.50
ng G	பரும்பு <b>தூர்</b> —044 2716 3	760	5		
1	178232028002790	12.12.2019	M குப்புசாமி	60610,99	31.00
2	178203214000391	03.05.2019	М віцепия	68219.75	79.00
3	178203214001837	19.03.2021	M நிர்மல் ராஜ்	147376.12	53.50
4	178203214001951	04.05.2021	Р штютей	107068.00	41.00
5	178203214002239	07.08.2021	Р штеопед	37537.00	12.50
மண்	ாணிவாக்கம் — 044 227	6 0165			
1	317203214000710	21.09.2020	கார்த்திகேயன்	341875.00	95.80
2	317203214001994	06.07.2021	К бідшт	71409.00	23.00
கெ(	நகம்பாக்கம் — 044 238:	2 0373	M)	V) - 1/0	
1	304803214003964	05.08.2020	T தினேஷ் குமார்	229710.00	66.70
2	304803214004082	19.08.2020	Визд	249449.00	60.50
மை	றமலைநகர் <b>– 044 27</b> 45	1300	<i>**</i>	80	
1	076103132001251	02.06.2021	K உதயகுமார்	393497.00	125.50
சூவ	னாம்பேடு — 044 2754 56	31	**	W 2	
1	026003214002396	18.12.2020	ஆறுமுகம் பொன்னுசாமி	57070.00	21.00
2	026003214003045	22.02.2022	ஆறுமுகம் பொன்னுசாமி	111038.00	43.40
3	026003214003049	22.02.2022	ஆறுமுகம் பொன்னுசாமி	62182.00	24.50
4	026003214003050	22.02.2021	ஆறுமுகம் பொன்னுசாமி	102156.00	40.20
மது	ராந்தகம் — 994155 5545		28	8) JN	
1	015403214002034	26.03.2018	5 வேலு, த/பெ செல்வராஜ்	49472.00	22.00
Bern Bern	ழிங்கநல்லூர் — 044 245	50 2220	**	(C) (C)	
1	195603462001230	08.02.2021	S.காமாட்சி	28034.00	7.80
លាល់	ாடலூர் — 044 2275 024 <sup>1</sup>	i	70	87	
1	165703214001096	28.08.2019	நாராயணசாமி	185340.00	70.70
2	165703214001119	05.09.2019	நூராயணசாமி	64713.00	23.20

## 28.09.2022 அன்று அந்தந்த கீளைகளில் ஏலம் நடைபெறும். நேரம் : பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை

ஒல் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்: 1. ஆர்வமுள்ள ஏல்தாரர்கள், தங்களது புகைப்படத்துடன், PAN அட்டை, செல்லுபடியான புகைப்ப அடையாளச் சான்று, முகவரிச்சான்று ஆகியவற்றை எடுத்துக்கொண்டு, மேற்குறித்த ஏலத்தேதி, றேரத்தில் அந்தத்த வங்கிக்கிளைகளுக்கு வரலாம். 2. ஏலத்தில் பங்கேற்பதற்கு முன், ஏல்தாரர்கள் நேரிடையாக நகைகளைப் பார்வையிட்டு, அவற்றின் எடை, தூய்மை போன்ற விவரங்களை ழழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும். ஏல விற்பனை முடிவுற்ற பிறகு எவ்விதமான பிரச்சனையோ/ ஆட்சேபனையோ / கோரிக்கையோ ரந்கப்படமாட்டாது. 3. ஆர்வுமுள்ள ஏலதாரர்கள் ஏல நடைமுறைகளில் பங்கேற்பதற்காக, தொகை (EMD தொகை) கூ.10,000/- (பத்தாயிரம் மட்டும் வங்கி மேலாளரிடம் ரோக்கமாக வங்கி வரைவோலை/ வங்கிக் காசோலை வடிவில் செலுத்தவேண்டும். 4. எந்தவொரு தங்க நகைக்கணக்கு தொடர்பாகவும் ஒன்றுக்கு மேற்பட்ட ஏலதாரர்கள் ஏலத்தில் பங்கேற்றால் போது ஏலம், (Public Auction) வங்கியால் நடத்தப்படும். அதில் உயர்ந்தபட்ச விலை கோரியவரே வெற்றி பெற்ற ஏல்தாரர் என்று அறிவிக்கப்படுவார். 5. உ.யர்ந்தபட்ச விலை கோரி வெற்றி பெற்ற ஏல்தாரர் சார்பில் விற்பனை இறுத் செய்யப்பட்டவுடன் அவர் தாம் கோரிய முழுதொகையையும் அன்றே அல்லது அடுத்துவரும் பணி நாளில் வங்கி வரைவோலை / வங்கிக் காசோலை / ரொக்கம் வழவில் அந்தந்த கிளைகளில் செலுத்திடமேண்டும். 6. ஒருவேலை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவான 24 மணி நேரத்திற்கள் , வேற்றி பெற்ற ரலதார் தாம் கோரிய முழுத் தோகையைச் சேலுத்தத் தவறினால், EMD தொகையோடு, அவர் ஏற்கனவே செலுத்திய தொகையும் முன் அறிவிப்பின்றி பறிமுதல் செய்யப்படும். 7. மொத்த விலைக்குறிப்பீட்டுத் தொகையும் சேலுத்தப்பட்டபிறகு வெற்றி பெற்ற ஏலதாரருக்கு 7 நாட்களுக்குள் நகைகள் ஒப்படைக்கப்படும். 8. வெற்றி பெற்ற ஏலதாரருக்கு விற்கப்பட்ட தங்க நகைகள் எந்தச் குழ்நிலையிலும் வங்கியிடம் திரும்பப்பேறப்படமாட்டாது. இது தொடர்பாக, எவ்விதமான கோரிக்கைபோ/ ஆட்சேபனைபோ/ தகராறுகளோ அனுமதிக்கப்பட முடியாது. 9. ஏலத்தில் வெற்றி பெறாத ஏலதாரர்களுக்கு, அவர்களது EMD தொகை ஏலம் முடிந்தபிறகு அதே தினத்தில் உடனே திருப்பித்தரப்படும். 10. பின்னொரு தேதியில் தொகை எதுவும் செலுத்துவதை ரற்பது என்பது வங்கியின் தனிப்பட்ட முடிவைப்பொருத்தது ஆகும், 11. ஏல விற்பனை வங்கியால் உறுதி செய்யப்படுவதற்குட்பட்டது. காரணம் எதையும் துடுப்பிடமால். 12. எந்தவொரு நகையையோ, அனைத்து நகைகளையோ விற்பதற்கோ ஏலத்தை நிறுத்த/ ஏற்க ரத்து செய்யு ஒத்திவைக்க/ நிராகரிக்க வங்கிக்கு முழு உரிமை உண்டு, யாருக்கும் பதிலளிக்கவேண்டிய பொறுப்பு வங்கிக்கு இல்லை. மேலும் ஏலதாரர்களால் செலுத்தப்பட்ட EMD தோகை அவர்களுக்கே திருப்பியளிக்கப்படும். 13. ஒலத்தின்போது, ஏலம் விடப்படாமல் மீதியாக இருக்கும் நகைகள், கடன்தாருக்கு முன் அறிவிப்பின்றி வேறு ஒரு தேதியில் ஏலம் விடப்படும். 14. தங்க நகைகளின்/ காககளின் எடை அல்லது தூய்மை மற்றும் அவற்றில் அடங்கியுள்ள தங்கத்தின் அளவு அல்லது வேறு எதற்கும் வங்கி உத்தரவாதம் அளிக்காது. 15, இது தொடர்பான விரிவான தகவல்களுக்கும், விவரங்களுக்கும் அந்தந்த கிளைகளை அல்லது காஞ்சியும் மண்டல அலுவலகத்தில் அதிகாரபூர்வ அலுவலரை ஆர்வமுள்ள ஒலதாரர்கள் தொடர்பு கொள்ளலாம்.

அதிகாரப்பூர்வ அலுவலர் தேதி: 07.09.2022 இடம்: காஞ்சிபுரம்

என்எல்சி இந்தியா லிமிடெட

# "நவரத்னா<sup>"</sup> - இந்திய அரசு நிறுவனம்

யத்து அதுவகம் : என். 135. ஈ.வே. நா. வெரியார் சநடுஞ்சாகல். கீழ்பாக்கம், சென்னை - 600 010 தொகையேல் 044 -28360027 தொகைநகம் : 044-28360057 தலைமை அலுவலகம் : வட்டம் – 1. நெய்வேலி – 607 801. கடலூர் மாவட்டம். தமிழ்நாடு CREATING WEALTH CIN No.: L93090TN1956GOI003507, இதனையதனம் : www.nlcindia.in, மிக்கஞ்சம்: investors@nlcindia.in

பங்குதாரர்களுக்கு அறிவிப்பு

# காணொலி / இதர ஒலிக்காட்சி மூலமாக 66°°° ஆண்டு பொதுக் குழுக் கூட்டம்

இதன் மூலம் அறிவிப்பது என்னவென்றால்; கம்பெளிகள் சட்டம் 2013-ன்படி பொருந்துகின்ற அனைத்து ஒரத்துகள், SEBI (பட்டியலிடும் கடமைகள் மற்றும் அறிவித்தல் தேவைகள்) ஒழுங்குமுறைகள் 2015, (SEBI LODR) ன் படி, இந்திய பங்குகள் பரிவர்த்தளை கழகத்தினால் (SEBI) அளிக்கப்பட்ட சுற்றுநிக்கை எண் SEBI/HO/CFD/CMD2/CIR/P/2022/62 தேதி மே13, 2022, கார்ப்போரேட் விவகாரங்கள் அமைச்சகத்தினால் (MCA) அளிக்கப்பட்ட சுற்றறிக்கை என் 20/2020, நாள் 05 மே, 2020, சுற்றறிக்கை என் 02/2021, நாள் ஜனவரி 13 2021, சுற்றூக்கை என் 19/2021, நாள் டிசம்பர் 8, 2021, சுற்றூக்கை என் 21/2021, நாள் டிசம்பர் 14, 2021 மற்றும் சுற்றூக்கை என் 2/2022, நாள் மே 5, 2022 (இனி இவை அனைத்தும் சேர்த்து சுற்றறிக்கைகள் எனக் குறிப்பிடப்படும்) ஆகியவற்றுக்கு இணங்க, AGM அறிவிப்பில் காணும் அலுவல்களைக் கவனிப்பதற்காக நிறுவனத்தின் 66-வது ஆண்டு பொதுக் குழுக் கூட்டமானது வியாழக்கிழமை 29 செய்டம்பர் 2022 பிற்பகல் 3:00 மணிக்கு (IST) காணொலி (VC) / இதர ஒலிக்காட்சி (OAVM) சாதனங்கள் வாயிலாக நடத்தப்பட

COVID-19 பெருந்தோற்று பரவல் நீடிப்பது காரணமாக மற்றும் மேற்காணும் சுற்றறீக்கைகளுக்கு இணங்க, நிறுவனத்தின் 66-வது ஆண்டு பொதுக் குழுக் கூட்டமானது. உறுப்பினர்கள் நேரடியாக பங்கேற்காமல் VC/OAVM சாதணங்கள் வாயிலாக மட்டுமே ஒரு இடத்தில் நடத்தப்பட உள்ளது என்பதை உறுப்பினர்கள் கவனத்தில் கொள்ளவும்.

மேற்காணம் சுற்றநிக்கைகளுக்கு இணங்க, நிறுவனத்திடம் அல்லது டெபாசிட்டரி பார்ட்டிசிபன்ட் அல்லது பதிவானர் & பங்கு மாற்றவ முகவரிடம் (RTA) தங்களது மின்னஞ்சல் முகவரிகளைப் பதிவு செய்துள்ள பங்குதாரர்களுக்கு 2021-22 ஆம் ஆண்டிற்கான ஆண்டு அறிக்கை மற்றும் AGM அடுவீப்பு மின்னணு வாயிலாக மட்டுமே அனுப்பிவைக்கப்படும். மேற்படி அடுக்கை மற்றும் AGM அடுவிப்பு நிறுவனத்தின் இணையதனத்திலும் (www.nicindia.in) நிறுவனத்தின் பங்குகள் பட்டியலிடப்படும் பங்கு பரிவர்த்தனை நிறுவனங்களின் இணைபதளங்களிலும் (www.bseindia.com & www.nseindia.com) கிடைக்கின்றன. மேலும், AGM-ல் தொலைவிலிருந்து மின்னணு வாக்குப்பதிவு / மின்னணு வாக்குப்பதிவு (Remote e-voting / e-Voting) செய்வதற்கான வசதிக்கு நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட நேஷைல் செக்யூரிட்டிஸ் டெயாசிட்டரி விமிடெட் (NSDL) www.evoting.nsdl.com எனும் இணையதளத்திலும் கிடைக்கின்றன. முழு ஆன்டு அறிக்கை https://www.nlcindia.in/investor/AnnualReport2022.pdf என்ற இணையதள முகவரியில் கிடைக்கிறது.

உறுப்பினர்கள் மேலும் கவனத்தில் கொள்ள வேண்டியவை: AGM நடைபெறும் போது, தொலைவிலிருந்து மின்னனு வாக்குப்பதிவு / மின்னனு வாக்குப்பதிவு செய்வதன் மூலம் AGM அறிவிப்பில் காணும் அலுவல்கள் மேற்கொள்ளப்படும்.

வரம்புத் தேதியான (Cut-Off date) வியாழக்கிழமை 22 செப்டம்பர் 2022 அன்று நிறுவனத்தின் செலுத்தப்பட்ட சமவீத பங்கு முலதனத்தில் உறுப்பினர்கள் வைத்துள்ள பங்குகளுக்கு ஏற்ப அவர்களின் வாக்களிக்கும் உரிமைகள் நிர்ணயிக்கப்படும், மேற்படி வரம்புத் தேதி அன்றுள்ளபடி உறுப்பினர்கள் / பயனாளி உரிமையாளர்கள் பதிவேட்டில் பதிவாகியுள்ள பெயர்களையுடைய நடர்கள் மட்டுமே AGM நடைபெறும் டோது, தொலைவிலிருந்து மின்னணு வாக்குப்பதிவு / மின்னணு வாக்குப்பதிவு (Remote e-Voting ( e-Voting) செய்வதற்கான வசதியை பயன்படுத்த உரிமையுடைவர்களாவர். மேற்படி வரம்புத் தேதி அன்று உறுப்பினர்களாக இல்லாதவர்கள் AGM அறிவிப்பினை ஒரு - தகவலாக மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்

நிறுவன சட்டத்தின் பிரிவு 91 மற்றும் SEBI பட்டியலிடும் ஒழுங்குமுறைகள்-ஒழுங்கு முறை 42ன் வீதிகளுக்கு இணங்க, நிறுவனத்தின் AGM மற்றும் நிறவன ஈவு தொகை செலுத்தும் தோக்கம் காரணமாக, நிறுவனத்தின் உறுப்பினர்கள் பதிவேடும், பங்குமாற்றல் புத்தகங்களும் வெள்ளிக்கிழமை 23 செப்டம்பர் 2022 முதல் வியாழக்கிழமை 29 செப்டம்பர் 2022 வரை (இரு நாட்களும் உட்பட மூடி வைக்கப்பட்டிருக்கும்)

AGM அறிவிப்பில் மற்ற விவரங்களுடன், AGM-ல் பங்கேற்பதற்கான அறிவுரைகள் மற்றும் தொலைவிலிருந்து மின்னணு வாக்குப்பதிவு / மின்னனு வாக்குப்பதிவு (Remote e-Voting/e-Voting) பற்றிய - நடைமுறைகள் இடம் பெற்றுள்ளன. தொலைவிலிருந்து மின்னணு வாக்குப்பதிவு செய்யும் காலம் திங்கட்கிழமை 26 செய்யம்பர் 2022 காலை 9:00 மணி முதல் தொடங்கி

புதன்கிழமை 28 செப்டம்பர் 2022 மாலை 5:00 மணிக்கு முடியும் (இரு நாட்களும் உட்பட), இத்தேதி, நேரத்திற்குப் பிறகு நொலைவிலிருந்து மின்னணு வாக்குப்பதிவு செய்ய அனுமதிக்கப்படமாட்டாது. அறிவிப்பு அனுப்பப்பட்ட பிறகு எந்தவொரு நபரும் பங்குகளை வாங்கி, நிறுவனத்தின் உறுப்பினராகி, மேற்படி வரம்புத் தேதியான வியாழக்கிழமை 22 செப்டம்பர் 2022 அன்றுள்ளபடி பங்குகளை வைத்திருக்கும் பட்சத்தில், அவர்கள் தங்களது கணக்கு என்/

கணக்கேடு எண். PAN பதிவு செய்த பெயர் முகவரி ஆகியவற்றைக் குறிப்பீட்டு மின்னஞ்சல் evoting@nsdl.co.in முகவரிக்கு வேண்டுகோள் அனுப்பி நுழைவு முகவரி (ID) மற்றும் கடவுச் சொல்லைப் பெற்றுக் கொள்ளலாம். மின்னணு வாக்குப்பதிவு செய்வதற்காக NSDL வசம் ஏற்கனவே தங்களது விவரங்களைப் பதிவு செய்துள்ள உறுப்பினர்கள் தங்களிடம் தற்போதுள்ள ID மற்றும் கடவுச் சொல்லை, AGM-ல் தொலைவினிருந்து மின்னணு வாக்குப்பதிவு / மின்னணு வாக்குப்பதிவு செய்ய பயன்படுத்திக் AGM-ல் தொலைவிலிருந்து மின்னனு வாக்குப்பதிவு / மின்னனு வாக்குப்பதிவு செய்வதற்கான தேவையான அனுமதி

சான்றிதழ்கள், AGM அறிவிப்புடன், நிறுவனத்திடம் தங்களது மின்னஞ்சல் முகவரிகளை பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தாள் வடிவில் மற்றும் ஊமேட் வடிவில் பங்குகளை வைத்துள்ள உறுப்பினர்கள் மற்றும் நிறுவனத்திடம் தங்களது மின்னஞ்சல் முகவரிகளைப் பதிவு செய்திடாத உறுப்பினர்களுக்கான வாக்களிக்கும் முறைகள் AGM அழிவிப்பில் தரபட்டுள்ளன. மேலும் அந்த விவரங்கள் நிறுவனத்தின் இணையதளத்திலும் கிடைக்கின்றன.

AGM நடைபெறும் போது மின்னணு வாக்குப்பதிவு செய்வதற்கான வசதி அளிக்கப்படும். AGM-ல் பங்கேற்கும் உறுப்பிணர்கள் ஏற்கனவே, தங்களது வாக்குகளைப் பதிவு செய்திடாத பட்சத்தில் AGM அறிவிப்பில் காணும் அலுவல்கள் மீது தங்களது. வாக்குகளை மின்னனு முறையில் செலுந்தலாம். AGM நடைபெறுவதற்கு முன்பு தொலைவிலிருந்து மின்னனு வாக்குப்பதிவு செய்துவிட்ட உறுப்பினர்கள் AGM-ல் பங்கேற்கலாம். ஆனால், அவர்கள் மீண்டும் வாக்குகளைப் பதிவு செய்ய

அணுமதிக்கப்படமாட்டார்கள். தொலைவீலிருந்து மின்னனு வாக்குப்பதிவு / மின்னனு வாக்குப்பதிவு நடைமுறைகளை நேர்மையாகவும் வெளிப்படையாகவும்

நடத்துவதற்கு நிரு, நரேஷ் குமார் சின்ஹா, தொழில் புரியும் கம்பெனி செயலர், உரிமையாளர், M/s. குமார் நரேஷ் சின்ஹா & அனோஸியேட்ஸ் ஆய்வாளாராக நியமிக்கப்பட்டுள்ளார். கூட்டம் முடிவடைந்து இரண்டு வேலை நாட்களுக்குள் வாக்கு முடிவுகள் அறிவிக்கப்படும். அவை, நிறுவளத்தின் துணையதளத்திலும் (www.nlcindia.in) NSDL இணையதளத்திலும் www.evoting@nsdl.com வெளியிடப்படும், மேலும், முடிவுகள், BSE

லிட் மற்றும் நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ் ஆஃப் இந்தியா லிமிடெட் வசம் தாக்கல் செய்யப்படும், நிறுவனத்தின் பதிவு அலுவலகம் மற்றும் தலைமை அலுவலகத்தில் தகவல் பலகையில் முடிவுகள் வைக்கப்படும். போதுக்கூட்டத்தின் ஒப்புதலுக்கு பின்னர் சரிவிகிதப் பங்குகளுக்கான இறுதி ஈவத்தொகை பதிவேட்டில் 22.9.2022 (Record date)

அன்று இடம்பேற்றுள்ள உறுப்பினர்களுக்கு வழங்கப்படும். தங்களது மீன்னத்சல் முகவரிகளைப் பதிவு செய்திடாத உறுப்பினர்கள் பிள்வரும் நடைமுறைகளைப் பிள்பற்றி பதிவு செய்து கொள்ளுமாறு மீண்டும் வலியுறுத்தப்படுகிறார்கள்.

தாள் வடிவில் பங்குகளை பார்க்க https://www.integratedindia.in/Corporate Container.aspx?RTI/STA.aspx அதில் பின்னந்சல்மற்றும் வைத்திருப்பவர்கள் : இதர வீவரங்களைப் பதிவு செய்வதற்கான ஆன்லைன் தகவல்களைச் சமர்ப்பிப்பதற்குரிய வழிகாட்டுதலைப் டீயேட் வடிவில் பங்குகளை உங்களது DP அறிவுறுத்தியுள்ளயடி அந்தந்த டேயாரிட்டரிகளைத் தொடர்புகோண்டு நடைமுறைகளைப்

xii) மின்னணு முறையில் வாக்களிப்பது தொடர்பான ( e - வாக்குப்பதிவு அறிவுரைகள்) விவரங்களுக்கு அறினிப்பில் காணும் குறிப்புகளைப் படித்துக் கொள்ளவும். மின்னணு முறையில் வாக்களிப்பது தொடர்பான - சந்தேகங்கள் இருப்பின் / மனக்குறைகள் இருப்பின் அல்லது விவரங்கள் தேவைப்பட்டால் அணுகவும். NSDL, Ms.பல்லவி மாத்ரே (முதுநிலை மேலாளர்) NSDL 4-வது தளம் "A'னிங் டிரேடு வேர்ல்டு, கமலா மில்ஸ் வளாகம், சேனாபதியாயட் மார்க், லோயர் பரேல், மும்பை – 400 013. மின்னஞ்சல் evoting@nsdl.co.in ട്രെന്തരെയ്യലി : 1800 1020 990 / 1800 22 44 30

xiv) - நிறுவனப் பங்குகளைச் சார்ந்த அன்னத்து கழத தொடர்பும் குறிப்பாக மாற்றல் - ஆவணங்கள், தகவலுக்கான முகவரி மாற்றம், அவசிபமான வங்கிக் கணக்கு விவரங்கள் ஏதேனும் இருப்பின் தாள் வடிவில் பங்குகளை வைத்திருப்போர். அவற்றை, திறுவனத்திடம் அல்லது ( DR & STA ) வசம் இன்டெகரேட்டட் ரெஜிஸ்டரி மேனேஜ்மென்ட் சர்வீசஸ் பீரைவேட் லிமிடேட், யூனிட்: என்எல்சி இந்தியா லிமிடெட், 2-வது தளம் , கென்சஸ் டவர்ஸ், எண்1, ராமகிருஷ்ணா தேரு, வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர் சென்னை - 600 017 வசம் நாக்கல் செய்யலாம், தொலைபேசி : 044-28140801 - 803 தொலைநகல் : 044-28142479, மின்னஞ்சல் csdstd@integratedindia.in மின்னனு வடிவில் பங்குகளை வைத்துள்ள உறப்பினர்கள், தங்ளது முகவரி வங்கிக் கணக்கு விவரங்களில் ஏதேனும் மாற்றம் இருந்தால் அதனை அவர்கள் அந்தந்த டெபாசிட்டரி பங்கேற்பாளர்கள் வசம் தெரிவிக்குமாறு

இடம் : சென்னை தேதீ: 07.09.2022 என்எல்சி இந்தியா லிமிடெட்காக க.விஸ்வநாத் நிறுவன செயலர்

PUBLIC SECTOR IS YOURS : HELP IT TO HELP YOU

epaper.dinaman.com

கீனமணி ககிர்













மண்டல அலுவலகம்









